

සෙලාන් වங்கි පී.එස්.සී.

நிதி அறிக்கை

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது



இலாபம்/நட்டம் மற்றும் ஏனைய முற்றுமடங்கிய வருமானக் கூற்று						ரூப. '000
(கொடும்பு பங்குப் பரிவர்த்தனையின் விதிமுறை 7.4 இற்கு அமைவாக)	வங்கி		தொகுதி			
	மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது		மார்ச் 31 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கானது			
	2025	2024	வளர்ச்சி %	2025	2024	வளர்ச்சி %
வட்டி வருமானம்	19,483,400	22,697,497	(14.16)	19,497,520	22,715,728	(14.17)
கழிக்குக: வட்டிச் செலவுகள்	10,896,804	13,326,297	(18.23)	10,815,691	13,244,230	(18.34)
நிகர வட்டி வருமானம்	8,586,596	9,371,200	(8.37)	8,681,829	9,471,498	(8.34)
நிகர கட்டணம் மற்றும் தரவுகள் வருமானம்	2,091,226	1,837,165	13.83	2,091,188	1,837,092	13.83
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	580,428	498,511	16.43	480,094	519,695	(7.62)
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	11,258,250	11,706,876	(3.83)	11,253,111	11,828,285	(4.86)
கழிக்குக: மதிப்பிற்கு கட்டணம்	261,797	1,555,469	(83.17)	261,797	1,555,469	(83.17)
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	2,805,662	2,718,137	3.22	2,818,110	2,732,932	3.12
கழிக்குக: ஏனைய செலவினம்	2,556,893	2,407,745	6.19	2,586,151	2,446,055	5.73
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	5,633,898	5,025,525	12.11	5,587,053	5,093,829	9.68
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	2,873,213	2,730,499	5.23	2,896,419	2,752,599	5.22
காலப்பகுதிக்கான இலாபம்	2,760,685	2,295,026	20.29	2,690,634	2,341,230	14.92
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	128,824	314,707	(59.07)	128,804	326,456	(60.54)
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	2,889,509	2,609,733	10.72	2,819,438	2,667,686	5.69
மொத்த முற்றுமடங்கிய வருமானம் உரித்தானது:						
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர்	2,889,509	2,609,733	10.72	2,808,126	2,650,596	5.94
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	-	-	-	11,312	17,090	(33.81)
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	2,889,509	2,609,733	10.72	2,819,438	2,667,686	5.69

செலாನ್ வங்கி பி.எல்.சி. - தெரிவு செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள்				
	வங்கி		தொகுதி	
	31.03.2025	31.12.2024	31.03.2025	31.12.2024
ஒழுங்குபடுத்தும் மூலதனம் (ரூப. மில்லியன்)				
பொது உரிமையாண்மை படி 1	64,426	66,565	65,447	67,793
மொத்த படி 1 மூலதனம்	64,426	66,565	65,447	67,793
மொத்த மூலதனம்	83,090	86,837	84,112	88,064
ஒழுங்குபடுத்தும் மூலதன விகிதம் (%)				
பொது உரிமையாண்மை படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 7.00%)	13.67	14.25	13.87	14.50
மொத்த படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 8.50%)	13.67	14.25	13.87	14.50
மொத்த மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 12.50%)	17.64	18.59	17.83	18.84
பாசல் (Basel) III லிவரேஜ் (Leverage) விகிதம்				
(ஆகக்குறைந்த தேவை 3%)	7.73	8.16	7.84	8.30
ஒழுங்குபடுத்தும் திரவத்தன்மை தேவை				
திரவத்தன்மை காப்பு விகிதம் (%)				
ரூபா. - (ஆகக்குறைந்த தேவை - 100%)	349.51	415.75		
அனைத்து நாணயங்களும் - (ஆகக்குறைந்த தேவை - 100%)	389.25	491.37		
நிகர நிலையான நிதியியல் விகிதம் (%)	139.91	144.76		
(ஆகக்குறைந்த தேவை - 100%)				
சொத்துக்களின் தரம் (கடன் தளத்தின் தரம்)				
மொத்த கடன்களுக்கு மதிப்பிற்குப்பட்ட கடன்கள் (நிலை 3) விகிதம் (%)	1.98	2.10		
நிலை 3 இற்கான கடன்களுக்கு மதிப்பிற்கு கட்டணங்கள் (நிலை 3) விகிதம் (%)	80.74	80.90		
வருமானம் மற்றும் இலாப இயலுமை				
நிகர வட்டி மிகை (%)	4.45	4.90		
சொத்துக்களின் மீதான வருவாய் (%) (வரிக்கு முன்)	2.18	2.14		
உரிமையாண்மை மீதான வருவாய் (%)	15.81	15.35		
வருமானத்திற்கான கிரய விகிதம் (%)	47.63	47.05		
குறிப்பு தகவல்				
கடன் தரமதிப்பீடு: Fitch	A+(Ika)	A+(Ika)		
ஊழியர்களின் எண்ணிக்கை	3,252	3,211		
வங்கி நிலையங்களின் எண்ணிக்கை	170	170		

விரிவான நிதிநிலையியல் அறிக்கைகள் மற்றும் அதனுடன் இணைந்த குறிப்புகள் உட்பட விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் இணையப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
<https://www.seylan.lk/about-us/investor-relation>

நிதி நிலைமக் கூற்று						ரூப. '000
(கொடும்பு பங்குப் பரிவர்த்தனையின் விதிமுறை 7.4 இற்கு அமைவாக)	வங்கி		தொகுதி			
	31.03.2025 இல் இருந்தவாறு		31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)			
	31.03.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு	வளர்ச்சி %	31.03.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)	வளர்ச்சி %
சொத்துக்கள்						
காகம் காக்குச் சமமானவையும்	19,539,795	17,384,396	12.40	19,539,835	17,384,436	12.40
இலங்கை மத்திய வங்கியிலுள்ள மீதி	9,005,368	8,719,115	3.28	9,005,368	8,719,115	3.28
வங்கிகள், நிதிக்கம்பனிகளிலுள்ள இருப்புகள்	42,270,159	50,156,002	(15.72)	42,270,159	50,156,002	(15.72)
முதல் நிலை நிதி ஆவணங்கள்	8,406	17,398	(51.68)	8,406	17,398	(51.68)
இலாபம் அல்லது நட்டம் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	17,501,792	21,454,098	(18.42)	17,501,792	21,454,098	(18.42)
குறைந்து செல்லும் செலவில் நிதிச் சொத்துக்கள்						
- கடன்களும் முற்பணங்களும்	468,820,381	462,950,751	1.27	468,820,381	462,950,751	1.27
- கடன் மற்றும் ஏனைய கடன் பத்திரங்கள்	118,442,263	136,224,930	(13.05)	118,548,722	136,314,858	(13.03)
ஏனைய முற்றுமடங்கிய வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	82,988,458	56,248,530	47.54	83,348,934	56,615,939	47.22
உபகம்பனிகளில் முதலீடு	1,153,602	1,153,602	-	-	-	-
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	5,102,437	5,100,594	0.04	7,911,574	7,923,121	(0.15)
வரி சொத்துக்கள்	108,121	205,963	(47.50)	108,121	-	-
ஏனைய சொத்துக்கள்	20,089,845	20,074,460	0.08	18,453,181	18,531,459	(0.42)
மொத்தச் சொத்துக்கள்	785,030,627	779,689,839	0.68	785,516,473	780,067,177	0.70
பொறுப்புகள்						
வங்கிக்கு செலுத்தும்	7,358,800	8,141,795	(9.62)	7,358,800	8,141,795	(9.62)
முதல் நிலை நிதி ஆவணங்கள்	1,802	809	122.74	1,802	809	122.74
குறைந்து செல்லும் செலவில் நிதிப் பொறுப்புகள்						
- வைப்பாளர்களுக்கு செலுத்தும்	647,336,607	646,817,333	0.08	647,336,607	646,817,333	0.08
- ஏனைய கடன்புரள்களுக்கு செலுத்தும்	2,200,921	1,485,675	48.14	2,200,921	1,485,675	48.14
தொகுதிகடன்கள் வழங்கல்	25,820,515	25,128,383	2.75	25,820,515	25,128,383	2.75
வரி பொறுப்புகள்	1,915,217	1,489,697	28.56	2,624,307	1,979,772	32.56
பிற பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	29,243,550	26,137,675	11.88	25,941,928	22,837,598	13.59
மொத்தப் பொறுப்புகள்	713,877,412	709,201,367	0.66	711,284,880	706,391,365	0.69
உரிமையாண்மை						
கூறப்பட்ட மூலதனம்	21,693,370	21,693,370	-	21,693,370	21,693,370	-
சட்ட நிதி ஒதுக்கம்	3,383,537	3,383,537	-	3,383,537	3,383,537	-
நிறுத்தி வைத்த வருவாய்கள்	42,042,621	41,525,916	1.24	42,795,926	42,360,589	1.03
ஏனைய ஒதுக்கங்கள்	4,033,687	3,885,649	3.81	5,315,445	5,167,422	2.86
மொத்தப் பங்குதாரர்களின் உரிமையாண்மை	71,153,215	70,488,472	0.94	73,188,278	72,604,918	0.80
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	-	-	-	1,043,315	1,070,894	(2.58)
மொத்த உரிமையாண்மை	71,153,215	70,488,472	0.94	74,231,593	73,675,812	0.75
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புகள்	785,030,627	779,689,839	0.68	785,516,473	780,067,177	0.70
நிகழ்த்தக்க பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்	242,793,352	180,816,364	34.28	242,803,335	180,821,071	34.28
உறுதிப்படுத்தல்						
மேலுள்ள நிதிக் கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டது என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.						
(ஒப்பமிடப்பட்டது)						
சம்பிகா டொடன்வெல (திறமதி)						
பிரதம நிதி அதிகாரி						
செலான் வங்கி பி.எல்.சி.யின் தலைவர், பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய நாங்கள் கீழ்வருவனவற்றை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டுள்ளோம்.						
a) மேலுள்ள கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்துக்கும், வரைவிலக்கணங்களுக்கும் அமைய தயாரிக்கப்பட்டவை.						
b) இக் கூற்றுக்களில் உள்ள தகவல்கள் வங்கி மற்றும் தொகுதி என்பனவற்றின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டது என குறிப்பிடப்படாத பட்சத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத நிதிக் கூற்றுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.						
(ஒப்பமிடப்பட்டது) நிதியரசர் புலனேக அலுவலராரே PC						
தலைவர்						
ஏப்ரல் 24, 2025						
கொடும்பு						
(ஒப்பமிடப்பட்டது) ரமேஷ் ஜயசேகர						
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி						